

## உங்கள் COVID-19 தடுப்பூசி முன்பதிவுகளுக்காக எவ்வாறு போக்குவரத்து வசதியை பெறுவது

### கண்ணோட்டம்

உங்களிடம் Apple Health (Medicaid) இருந்து உங்கள் சுகாதார பராமரிப்பு முன்பதிவுகளுக்கு செல்ல உதவி உங்களுக்கு தேவைப்பட்டால் Health Care Authority (HCA, சுகாதார பராமரிப்பு ஆணையம்) உங்கள் போக்குவரத்துத் தேவைகளை கவனித்து கொள்ளும். COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்ற அவசரமில்லாத மருத்துவ முன்பதிவுகளுக்காக இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

### போக்குவரத்து தேவைகளுக்கான உதவியை எவ்வாறு பெறுவது

உங்கள் மாகாணத்திற்கான போக்குவரத்து முகவரை அழையுங்கள் (பக்கம் 2 இல் முகவர் தொடர்பு பட்டியலை காணவும்). முகவர் உங்கள் தகுதியை பரிசோதித்து உங்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்வார். நீங்கள் இந்த சேவைக்கு தகுதிபெற வில்லையென்றால் முகவர், உங்களுக்கு மற்ற உள்ளூர் வாகன வசதிகளை பரிந்துரைப்பார்.

நீங்கள் அழைக்கும்போது பின்வரும் விவரங்களை தயாராக வைத்திருக்கவும்.

- உங்கள் ProviderOne சேவைகள் அட்டை
- உங்கள் பிக்-அப் செய்வதற்கான முழு முகவரி
- உங்கள் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட இடம்
- உங்கள் மருத்துவ பராமரிப்பு வழங்குனரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் (ஒரு COVID-19 ஒட்டுமொத்த தடுப்பூசி போடல் தளத்திற்கு செல்ல உங்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்பட்டால் இந்த தகவல் உங்களுக்கு தேவைப்படாது)
- உங்கள் முன்பதிவின் துல்லியமான தேதி மற்றும் நேரம்
- சுகாதார பராமரிப்பு வகை முன்பதிவு (உதாரணமாக டயாலிசிஸ், மகப்பேறியல், பல் சுகாதாரம், COVID-19 தடுப்பூசி போன்றவை)

### அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

#### அவசரகாலமல்லாத மருத்துவ போக்குவரத்து வசதி என்றால் என்ன?

இது உங்கள் சுகாதார பராமரிப்பு முன்பதிவுகள் தொடர்பாக சென்று வர உதவும் ஒரு சேவையாகும். பொதுவாக போக்குவரத்திற்கான உதவி முறைகள் என்பது, பொது பேருந்துகள், டாக்ஸி, வீல்சேர் வேன், கேஸ் வவுச்சர்கள் மற்றும் பயணித்த தூரத்திற்கான கட்டணம் வழங்குதல் போன்றவற்றை உள்ளடக்கும். இந்த சேவை ஸ்ட்ரெச்சர், ஆம்புலன்ஸ், அல்லது பாதுகாப்பான போக்குவரத்து போன்றவற்றை உள்ளடக்காது.

#### COVID-19 முன்பதிவுகளுக்காக நான் அவசரகாலமல்லாத மருத்துவ போக்குவரத்தை பயன்படுத்தலாமா?

ஆம், நாங்கள் எந்த மருந்து கடைகள், அதிக எண்ணிக்கையளவில் தடுப்பூசி போடும் கிளினிக்குகள், மற்றும் டிரைவ்-தூர கிளினிக்குகள் போன்ற அனைத்து தடுப்பூசி தளத்திற்கும் சென்று வரும் செலவுகளை ஏற்கிறோம். உங்கள் மாகாணத்தின் போக்குவரத்து முகவரை தயவுசெய்து அழையுங்கள். அவர்கள் உங்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்வார்.

#### அவசரகாலமல்லாத மருத்துவ போக்குவரத்தை யார் பயன்படுத்தலாம்?

Apple Health (Medicaid) இன் போக்குவரத்து உதவி தேவைப்படும் அனைத்து கிளையண்டுகளும் இந்த சேவைக்கு தகுதி பெறுவார்கள்.



அவசரகாலமல்லாத மருத்துவ போக்குவரத்து சேவையை பெறுவதற்கு நான் யாரை அழைக்க வேண்டும்? உங்கள் மாகாணத்தில் சேவை வழங்கும் போக்குவரத்து முகவரை தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்கள் தகுதியை சரிபார்த்து பயணங்களை ஒருங்கமைப்பார்கள். நீங்கள் இந்த சேவைக்கு தகுதிபெறவில்லையென்றால் அவர்கள் உங்களுக்கு மற்ற உள்ளூரில் கிடைக்கும் வாகன வசதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்தி தருவார்.

போக்குவரத்து சேவையை கோர நான் எப்போது அழைக்க வேண்டும்?

முடிந்தளவு நீங்கள் விரைவில் அழைக்க வேண்டும், குறைந்தபட்சமாக உங்கள் மருத்துவ முன்பதிவின் இரண்டு வர்த்தக நாட்களுக்கு முன். வாகன வசதிகள் தயாராக கிடைக்கப்பெற்றால் இரண்டு வர்த்தக நாட்களுக்கு குறைவான அறிவிப்பில் அவசரமான பயணங்கள் ஒருவேளை சாத்தியமாகலாம்.

## முகவர் தொடர்புகள்

முகவர் பெயர்	சேவை வழங்கும் மாகாணங்கள்	தொலைபேசி எண்
Hopelink	King, Snohomish	1-800-923-7433
Northwest Regional Council	Island, San Juan, Skagit, Whatcom	1-800-860-6812
Paratransit Services	Clallam, Grays Harbor, Jefferson, Kitsap, Lewis, Mason, Pacific, Pierce, Thurston	1-800-846-5438
Human Services Council	Clark, Cowlitz, Klickitat, Skamania, Wahkiakum	1-800-752-9422 (விரும்பத்தேர்வு 2)
People for People	Benton, Chelan, Columbia, Douglas, Franklin, Kittitas, Okanogan, Walla Walla, Yakima	1-800-233-1624
Special Mobility Services	Adams, Asotin, Ferry, Garfield, Grant, Lincoln, Pend Oreille, Spokane, Stevens, Whitman	1-800-892-4817

மேலும் விவரங்களுக்கு Non-Emergency Medical Transportation (NEMT, அவசரகால மருத்துவ போக்குவரத்து) அமைந்துள்ள [hca.wa.gov/transportation-help](http://hca.wa.gov/transportation-help) என்ற வலைதளத்திற்கு செல்லவும்.



### 820-NonDOH May 2021 Tamil

இந்த ஆவணத்தை வேறொரு வடிவத்தில் கோர, 1-800-525-0127 ஐ அழைக்கவும். காது கேளாதோர் அல்லது கேள்திறன் குறைபாடு உள்ள வாடிக்கையாளர்கள், தயவுசெய்து 711 (Washington Relay) ஐ அழைக்கவும் அல்லது [civil.rights@doh.wa.gov](mailto:civil.rights@doh.wa.gov)ற்கு மின்னஞ்சல் செய்யவும்.